

Regd. Office :

No. 15, New Giri Road, (Opp. Hotel Accord), Off G.N. Chetty Road, T.Nagar, Chennai - 600 017. Tel : +91 44 2834 2111 Web : www.challanicapital.com CIN No. : L65191TN1990PLC019060 GSTIN : 33AAACI2117D1ZD

10th August, 2024

Scrip ID: CHALLANI Scrip Code: 530747

To,

Department of Corporate Service, Bombay Stock Exchange Limited, Phiroze Jeejeebhoy Towers, Dalal Street, Fort Mumbai – 400001

Sub.: Submission of Newspaper Advertisement.

Ref: Regulation 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015

Pursuant to Regulations 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulation 2015, we enclose herewith a copy of Audited Financial results of the Company for the quarter ended 30th June 2024 published in Newspaper Viz. Trinity Mirror (English) and Makkal Kural (Tamil) on 10th Aug 2024.

Kindly take the same on record and acknowledge.

Thanking you, Yours faithfully For CHALLANI CAPITAL LIMITED

V. SUNDAR Company Secretary

TRINITY VI KKUK

otary

y Club of Madras East

DR. M.S. S'

OR ENVIR

Aman wins bronze in 57kg freestyle wrestling

In a stunning display of talent and perseverance, Aman Sehrawat, at just 21 years and 24 days old, has won a bronze medal in the men's 57kg freestyle wrestling at the Paris 2024 Olympics.

The young wrestler defeated Puerto Rico's Darian Cruz with a commanding 13-5 scoreline in the bronze medal bout, securing India's fifth bronze and sixth overall medal at the Games.

Making his Olympic debut, Aman was the sole male wrestler representing India in Paris. His victory not only makes him the country's first wrestling medallist at these Games but in history to achieve an Olympic podium finish.

The match began with both wrestlers putting up a fierce fight, with Aman leading by a narrow 6-4 margin at the end of the first period. However, the second period saw the Indian wrestler take pride to the nation.



complete control of the mat, outscoring Cruz by seven points to seal the win

also the youngest Indian the Olympics adds to his growing list of accolades, including the Asian Championship title and a bronze medal at the Asian Games last year. His success in Paris is a testament to his hard work and dedication and has brought immense

As India celebrates this remarkable achievement, Aman Sehrawat's name is set to be etched Aman's triumph at

in the annals of Indian sports history. His journey from a young aspiring wrestler to an Olympic medallist serves as an inspiration for countless young athletes across the country.

the Olympics. Sushil

Dahiya won silver medals at London 2012 and Tokyo 2020, respectively. The remaining six medals are bronze.

Aman's bronze has also made Paris 2024 India's second-most successful Olympic Games in terms of medal count. India won six medals two silvers and four In wrestling, this was bronze - at London 2012 India's eighth medal at and seven - one gold, two silvers, and four Kumar and Ravi Kumar bronze - at Tokyo 2020. Depot entering Capital market with a issue of fresh issue of up to and Offer for Sale of the proceeds for industry. The revenue by 29% to 29.5 crore. up to 3,501,000 Equity Shares face value of Rs.10 each. The Price band fixed at Rs. 152 to Rs. 160 per equity share . Bid Offer will open on August 12, and close on August 14, 2024. Bids can be made for a minimum of 90 Equity Shares and in multiples of 90 Equity Shares thereafter. The Equity Shares offered are proposed to be listed on Stock Exchanges being BSE Limited and National Stock Exchange

Mumbai Aug,10: Unistone Capital Private funding working capital from operations grew by Saraswati Saree Limited is the Book requirements and the rest Running Lead Manager for general corporate to the Offer. The company will is a B2B player in 6,499,800 Equity Share use Rs.81 crore from the women's apparel

kare Private Limited

THAN AWARI

DTECTION 202

Jigar Desai, Unistone Capital Private Limited, Vinod Dulhani - Managing Director, Saraswati Saree Depot

Ltd., and Nikhil Dulhani - Head Investor Relations, Saraswati Saree Depot Ltd., at the press conference

Saraswati Saree Depot IPO fixed

at Rs. 152 - Rs. 160

purposes. The company

1.5% to Rs.611 crore in the financial year 2024 from the previous year. The profit after tax grew

TN witnesses 43% increase in seat bookings

Tamil Nadu is witnessing a notable increase in travel bookings during the long weekend around Independence Day from August 17th to 19th, 2024 compared to the previous week, with 4221 active services provided by private

of Tamil Nadu to travel for the long weekend of Independence Day, redBus is making travel more accessible and easy. Users new to the redBus platform

Golfer Sharma finishes 40th in men

India's number one pro-golfer Shubhankar Sharma achieved the Paris Olympics.

Shubhankar finished 40th overall with 1-under Bhullar also delivered 283 at the Le Golf a National in Paris and

Total Income from Operations

Profit / (Loss) for the period (before Tax)

Net Profit / (Loss) for the period (after tax)

Exceptional Items

Equity Share Capital

Particulars

Profit / (Loss) for the period (before Exceptional Items)

Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]

Reserves (excluding Revaluation Reserve) as shown in the

Golfers The previous a final round score of best performance in 70. the Olympics was by best-ever finish in the Anirban Lahiri in Tokyo 42nd.

CHALLANI CAPITAL LIMITED

(Previously Indo Asia Finance Limited)

CIN: L65191TN1990PLC019060

Redg. Off. No. 15, New Giri Road, T.Nagar, Chennai - 600017 Tel: 044- 2834 2111

Email: info@challanicapital.com; Website: www.challanicapital.com

Compatriot Gaganjeet

Quarter ended

(Unaudited)

30.06.2024

32.81

15 84

15 84

15 84

1500.00

(917.91)

Expressing gratitude about his first Olympics

Year ended

(Audited)

31.03.2024

119.33

50 66

50 66

50.66

1500.00

(933.75)

2 15

2.15

1500.00

(982.26)

men's section at the 2020, where he finished Shubhankar said, "My Olympic experience has been unlike any other golfing event. It had commendable the feel of a major performance, finishing tournament, yet with a paced 5th among Asian tied for 45th place with different hue. I believe



also confident the beginning; we are embarking on a journey toward significant national glory."

CS No. 576 of 2019 M/s Crescent Housing P Limited and Another

of India Limited. **ORIGINAL LAND / PROPERTY**

DOCUMENT LOST Marimuthu (Passport No. N6654086 S/o. Murugapillai aged about 77 years, residing at No.50, De Vos Avenue, Colombo – 04, Sri Lanka hereby inform to the General Public that I have lost the original land documents pertaining to my property registered in: (i) Document No. 1242 of 1995 dated 17.04.1995 registered at Mylapore, Sub Registra Office; (ii) Document No. 1243 of 1995 dated 17.04.1995 registered at Mylapore, Sub Registrar Office; and (iii) Unregistered Construction Agreement dated 27.05.1995 between M/s. Dev Apartment, Managing Partner, Mr. P. G. enucopal and Mr. Marimuthu. If anvone finds the said document, please contact me over phone no. 98410 71290 or at the following address: C/o. K. Mani, 24/1 Old No.48,

Subramaniam Street, Abhiramapuran Chennai 600 018.

...Plaintiffs

Chennai, Aug 10:

bus operators. To support the people as reported by redBus. The state can avail of offers and save 24% up has observed a 43% increase in seat to Rs. 500 on bus tickets by using bookings on the redBus platform the code BIGBREAK. Existing users can also enjoy savings with the code BUS300.

PACE AUTOMATION LIMITED Regd Office: No.2, III Street, Parameshwari Nagar, Adyar, Chennai - 600020, Tamil Nadu CIN: L29141TN1989PLC018133 Email: srinivasan@paceautomation.com | Website: ww.paceautomation.com

Extract of Statement of Unaudited Financial Results for the Quarter ended 30.06.2024

	•	Rs. In Lakhs		
Destination		Year Ended		
Particulars	30.06.2024	31.03.2024	30.06.2023	31.03.2024
	(Unaudited)	(Audited)	(Unaudited)	(Audited)
Total Income from operations (net)	111.15	131.95	108.93	463.06
Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and / or Extraordinary Items)	16.70	40.92	20.47	114.91
Net Profit / (Loss) for the period (before Tax and after Exceptional and / or Extraordinary Items)	16.70	40.92	20.47	114.91
Net Profit / (Loss) for the period (after Tax and after Exceptional and / or Extraordinary Items)	13.20	26.13	16.21	83.89
Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	13.20	26.13	16.21	83.89
Equity Share Capital	302.34	302.34	944.80	302.34
Earnings per Share (before extraordinary items (of Rs.10/- each) for continued and discontinued operations				
Basic and Diluted	0.44	0.86	0.17	2.77

he above is an extract of the detailed format of the Unaudited Financial Results filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015.

Olympics golf will very soon be right up there with the best of the golf events anywhere in the world - a fifth major with a golden Extract of Unaudited Standalone Financial Results for the Year ended 30th June 2024 IRs. In Lakhs touch for the country. Quarter ended I'm (Unaudited) that as a nation, we 30.06.2023 have the potential to 18.61 achieve even greater 2.15 success. This is just

	nce Sheet of the previous year	uie (511.51) (555.7	(302.20)			Ŭs ∣,S/o. S.M.Mra	roikkovo		2 The full format the Stock Exch	of the Quarterly Stan	ndalone Unaudite m) and on the Co	ed above extract ompany's websit	of Financial Resulter	ts are available (nation.com).	on the website of
Earn	ings Per Share (of Rs. 10/- each)					Others	, 5/0. 5. IVI. IVITA	аккауа	Respondents	of Directors at	ange (www.msei.co ncial results (Standa their meeting held or	n August 09. 2024	1 respectively.			
1. Ba	isic	0.11	0.34	(0.01)	 To ,	Ameenal Bee	VO			4 Segment Repo	orting as per Ind AS	108" Operating	Segments" is n			· · · ·
2. Di	uted	0.11	0.34	(0.01)	2.S.I	Bismi				5 The Statutory A	Auditor of the compare with the Ministry o	ny have carried o f Corporate Affai	ut a review of th rs (MCA) Notifi	e financial results cation dated 16th	for the Quarter er February, 2016.	nded 30.06.2024 announcing the
under Quarte challar The ab on 09* Date:	The above is an extract of the detailed format of Quarterl Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure rty/Annual Financial Results is available on the Stock Exc ricapital.com) iove results have been reviewed by the Audit Committee a August 2024 :09th August 2024 Chennai	Requirements) angewebsites (w	Regulations, 201 ww.bseindia.com ne Board of Direc For & on Beha	5. The full format o) and on company (anges Chou of the Plea www. 09,0 g held eithe ctors will b IITED Sal- allani	olai, Chennai ase take notic 19.2024 for yo resent before er in person o be heard in yo ed 07.08.2024 Sree Ram A	e that the abo our appearance the Hon'ble C or through your our absence. 4 Aravind Apartm	ve case ce. Kindly court on c counsel BITHA E nent, No.3	is posted for hearing on v make it convenient to 19.09.2024 at 10.30 a.m failing which the matter ANU & PRADEEP RAJ Counsels for Plaintiffs 156, (1 st Block), 4 th Floor, am, Chennai – 600 086.	Companies (In Statements ad 7 The standalone prescribed und financial result	dian Accounting Sta opting Ind AS financial results for t ar Regulation 33 of SE s are also available o spany's website.	andards) Rules, 2 he Quarterended BI(listing Obligat	2015 (Ind AS), th June 30, 2024 a tions and Disclos	ne Company has p are being published ure Requirements) of Metropolitan Stoo	in the newspaper Regulations, 201 k Exchange (ww BY ORDER (or PACE AUTOM	dalone Financial as per the format 5 The standalone
	Regd Off: Dhur Email : se Corporate STATEMENT OF UNAUDITED	n Building, No 8 cr@iccaps.com Identity No.(CII	827, Anna Sala n, Website : w N): L65191TN1 IE AND CONS		002	LTS			Registered of Registered of	OPERATIONA fice : A, 5th Floor, Gokul fel: 044-43949300, Web :	Arcade- East Wing Site : www.oegglo CIN: L40100TN	g No. 2 & 2A, Sa bal.com, Email 1994PLC02830	ardar Patel Ro I Id: natarajan(9	ad, Adyar, Chen @oegindia.com		
						((Rs. In Lakhs)							(Rs. i	n Lakhs) (exce	pt per share data
			STANDALONE		C	CONSOLIDATED		SI.n	Partic	ulars		Standalone			Consolidated	
SL	Particulars	Quarter Ended	Year Ended	Quarter Ended	Quarter Ended	Year Ended	Quarter Ended				Quarter	rended	Year Ended	Quarter	ended	Year Ended
No		30/06/2024	31/03/2024	30/06/2023	30/06/2024	31/03/2024	30/06/2023				Unaudited	Audited	Audited	Unaudited	Audited	Audited
		(Unaudited)	(Audited)	(Unaudited)	(Unaudited)	(Audited)	(Unaudited)				30.06.2024	30.06.2023	31.03.2024	30.06.2024	30.06.2023	31.03.2024
1	Total Income from Operations	144.67	608.92	167.56	177.61	729.77	190.09	1	Total Income from Operation	าร	7304.26	6075.68	28648.82	8408.35	6348.81	31479.05
2	Net Profit/(Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	39.61	180.32	75.32	46.87	200.17	75.61	2	Net Profit / (Loss) for Exceptional and / or Extraor	dinary items ")		373.47	1510.52	547.36	325.58	2037.09
2	Net Profit/(Loss) for the period before	39.61	180.32	75.32	46.87	200.17	75.61	3	Net Profit / (Loss) for th Exceptional and / or Extraor		404.50	373.47	1510.52	547.36	325.58	2037.09
3	Tax(after Exceptional and/or Extraordinary					1					1	1				
3		29.43	135.60	56.37	35.03	150.91	56,66	4	Net Profit / (Loss) for th Exceptional and / or Extraor		302.50	279.47	1204.88	486.30	214.18	1661.88

BEFORE THE HON'BLE HIGH COURT OF MADRAS

lax(after Exceptional and/or Extraordinary items)						
Net Profit/(Loss) for the period after Tax (after Exceptional and/or Extraordinary items)	29.43	135.60	56.37	35.03	150.91	56.66
Total Comprehensive Income for the period [Comprising Profit/(Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	29.43	135.60	56.37	35.03	150.91	56.66
Equity Share Capital	2170.62	2170.62	2170.62	2170.62	2170.62	2170.62
Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year	0.00	(448.95)	0.00	0.00	(393.59)	0.00
Earning per Share (of Rs. 10/- each) (for continuing and discontinued operations)-						
a) Basic	0.14	0.62	0.26	0.16	0.70	0.26
b) Diluted	0.14	0.62	0.26	0.16	0.70	0.26

Note

The above is an extract of the detailed format of Quarterly Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly Financial Results are available on the website of the Stock Exchange (www.bseindia.com) and Company's website (www.iccaps.com)

Place : Chennai Date : 09-08-2024 for INDIA CEMENTS CAPITAL LIMITED LAKSHMIAPARNA SREEKUMAR DIRECTOR DIN No. 08196552

2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and / or Extraordinary items ")	404.50	373.47	1510.52	547.36	325.58	2037.09
3	Net Profit / (Loss) for the period before Tax(after Exceptional and / or Extraordinary items ")	404.50	373.47	1510.52	547.36	325.58	2037.09
4	Net Profit / (Loss) for the period after Tax(after Exceptional and / or Extraordinary items ")	302.50	279.47	1204.88	486.30	214.18	1661.88
5	Total Comprehensive Income for the period [(Comprising profit /(Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	302.50	279.47	1366.52	486.30	214.18	1812.93
6	Paid up Equity Share capital	1304.18	1304.18	1304.18	1304.18	1304.18	1304.18
7	Reserves (excluding Revaluation Reserve)	6527.11	5137.56	6224.61	8359.21	6449.62	7872.91
8	Earnings Per Share (of Rs.10/- each) (for continuing and discontinued operations)-						
	1. Basic:	2.32	2.14	10.48	3.73	1.64	13.90
	2. Diluted:	2.32	2.14	10.48	3.73	1.64	13.90

Place: Chennai

Date: 09 August 2024

a) The above financial results were reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their meetings held on 09th August, 2024. The Statutory Auditors of the Company have issued the Limited Audit Review Report on the financial results of for the Quarter ended 30.06.2024 with unqualified opinion

The Company is primarily engaged in Operation and Maintenance of Power Plants

These financial results have been prepared in accordance with Indian Accounting Standards prescribed under Section 133 of the Companies Act, 2013 read with relevant rules issued thereunder and in terms of the Listing Regulations as modified by circular no CIR/CFD/FAC/62/2016 dated 5th July 2016

d) Previous Period's figues have been reclassified/regrouped/restated, wherever necessary

For and on behalf of the Board of Directors S. V. Nataraian Chief Financial Officer

<u>மக்கள்5@சு'ரல்</u>

10-8-2024 11

ராமேஸ்வரம் முதல் சென்னை மெரீனா வரை 1 1 நாள் தொடர் நீச்சல் சாதனைக்குத் தயாரான 15 மாற்றுத்திறனாளி சிறுவர்கள்

உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுகிறார்கள்

சென்னை, ஆக. 10– மாற்றுத்திறனாளி குழந்தை களாலும் சாதிக்க முடியும் என்று உலகிற்கே உணர்த்தும் வகையில் சிறப்புப் பயிற்சி தேவையுள்ள 15 சிறுவர்கள் பங்கு பெறும் ராமேஸ்வரம் முதல் சென்னை மெரீனா வரையிலான 604 கி.மீ. தொடர் நீச்சல் பயணம் கடந்த 5ந் தேதி காலை 5 மணிக்கு துவங்கியது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் அன்பழகனார் கலந்து கொண்டு நீச்சல் பயணத்தை துவக்கி வைத்தார். அவருடன், இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் தலைமை பயிற்சியாளர் அப்பாஸ் வளர்ச்சி அலி, தமிழ்நாடு மீன் தஜ்தீன், கழக துணை தலைவர் சூரஸ் ரெஸார்ட்ஸ் மற்றும் ஆக்ரோ எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ஷாம் லால், ராமநாதபுரம் தெற்கு மாவட்ட மீனவர் பேரவை தலைவர், வழக்கறிஞர் பிரின்சோ ரேமண்ட், ராமநாதபுரம் விளையாட்டு மாவட்ட மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தினேஷ் குமார், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்

30 **ஜூ**



ஸ்டேடியம் அலுவலர் லோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆர்வலர், யோகா சமூக பயிற்சியாளர், டேபிள் பாரா டென்னிஸ் குழு தலைவர், பாரா பெண்கள் பாதுகாப்பு அமைப்பின் தலைவர், ஆர்வலர் சமூக தி.தமிழ்ச்செல்வி உறுதுணையாக இருந்தனர்.

வேவ் ரைடர்ஸ் விளையாட்டு குழு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியோர் இணைந்து நடத்தும் இந்நீச்சல்

காஞ்சிபுரம் மாவட்ட அண்ணா தி.மு.க. பொருளாளர் வழக்கறிஞர் வி.வள்ளிநாயகம் தனது பிறந்த நாளை முன்னிட்டு மரியாதை நிமித்தமாக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரத்தை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். அப்போது மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், பாசறை செயலாளர் வி.ஆர்.மணிவண்ணன், மாணவரணி செயலாளர் திலக்குமார், ஒன்றிய செயலாளர் களக்காட்டூர் ராஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சல்லானி கேபிடல் லிமிடெட்	_
(முன்னா இந்தோ ஏஷியா பைனான்ஸ் லிமிடெட்)	
CIN: L65191TN1990PLC019060	
பதிவு அலுவலகம் : எண். 15, நியூ கிரி சாலை, தி.நகா, சென்னை — 600 017.	
el: 044-2834 2111 Email: info@challanicapital.com; Website: www.challanicapital.com	
ர், 2024ல் முடிந்த ஆண்டுக்கான தணிக்கை செய்யப்படாத தனியான நிதிநிலை முடிவுகளின் சுருக்கப்	і .
(er., e)	o1"

	முடிந்த காலாண்டு	முடிந்த ஆண்டு	முடிந்த காலாண்டு
விவரங்கள்	(தணிக்கை	(தணிக்கை	(தணிக்கை
	செய்யாதது)	யானது)	செய் யாதது)
	30.06.2024	31.03.2024	30.06.2023
செயல்பாடுகளிலிருந்து மொத்த வருமானம்	32.81	119.33	18.61
காலத்திற்கான லாபம்/(நஷ்டம்) (விலக்கு அயிட்டங்களுக்கு முன்)	15.84	50.66	2.15
விலக்கு அமிட்டங்கள்			
காலத்திற்கான லாபம்/(நஷ்டம்) (வரிக்கு முன்)	15.84	50.66	2.15
காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (வரிக்கு பின்)	15.84	50.66	2.15
காலத்திற்கான மொத்த விரிவான வருமானம்			
(காலத்திற்கான லாபம்/(நஷ்டம்) (வரிக்கு பின்)			
மற்றும் இதர விரிவான வருமானம் (வரிக்கு பின்)			
உள்ளடக்கியது)			
சம்பங்கு மூலதனம்	1500.00	1500.00	1500.00
கடக்க வண்டு திதிதிலை வறிக்கையில் வளிக்கப்பட்டுள்ள			

பயணம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெறும் மாபெரும் நிகழ்வாக அமைய இருக்கிறது. 5ந்தேதி அன்று ராமேஸ்வரம் மண்டபம் கடற்கரையில் துவங்கிய இப்பயணம் 15ந் தேதி சென்னை கண்ணகி சிலை அருகே மெரீனா கடற்கரையில் நிறைவு பெறுகிறது. ஒவ்வொரு நாளும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 15 குழந்தைகளும் தொடர் நீச்சலடித்து உலக சாதனை படைக்க உள்ளனர்.

தேதி ராமேஸ்வரம் 5ந் மண்டபம் கடற்கரை முதல் தொண்டி கடற்கரை வரையிலும், தேதி தொண்டி கடற்கரை 6ந் காட்டுமாவடி முதல் கடற்கரை வரையிலும், 7ந் தேதி காட்டுமாவடி கடற்கரை முதல் வேளாங்கண்ணி கடற்கரை வரையிலும், 8ந் தேதி வேளாங்கண்ணி கடற்கரை முதல் தரங்கம்பாடி வரையிலும், இன்ற 9ந் தேதி தரங்கம்பாடி கடற்கரை முதல் பழையாறு கடற்கரை வரையிலும் நீச்சலடித்தனர்.

நாளை (10ந் தேதி) பழையாறு கடற்கரை முதல் பரங்கிப்பேட்டை கடற்கரை வரையிலும், 11ந் தேதி பரங்கிப்பேட்டை கடற்கரை முதல் புதுச்சேரி கடற்கரை வரையிலும்,12ந் தேதி புதுச்சேரி கடற்கரை முதல் மரக்காணம் கடற்கரை வரையிலும், 13ந் தேதி மரக்காணம் கடற்கரை முதல் மகாபலிபுரம் கடற்கரை வரையிலும், 14ந் தேதி மகாபலிபுரம் கடற்கரை முதல் ஈச்சம்பாக்கம் கடற்கரை வரையிலும் நீச்சலடிக்கிறார்கள்.

12 நல்ல ஆகை நால்லன் 15 நீ தேதி ஈச்சம்பாக்கம் கடற்கரை முதல் சென்னை மெரீனா கடற்கரை வரையிலும் குழந்தைகளின் நீச்சல் பயணம் நிறைவு பெறுகிறது.

(ரூ. லட்சத்தில்

இந்த மாபெரும் நீச்சல் வி.சித்தார்த், பயணத்தில் எம்.அபினவ் காஞ்சி, கே.கணேஷ், ஹரேஷ் பரத்மோகன், ஜோஸ்வா அபிராம் இமானுவேல், கே.லக்கைஷ குமார், கிருஷ்ணகுமார், லக்கைஷ கே.லிதீஷ் கிருஷ்ணா, ஏ.மோகன்ராஜ், கே.சி. கே.ரித்தேஷ், நந்திகா, ரோஷன்ராஜ் லெனின், ஆர்.ஸ்ரீராம் சீனிவாஸ், எம்.தேஜஸ், பி.விஷால் மாதவ் ஆகிய 15பேர்

கோவை – அபுதாபி நேரடி விமான சேவை தொடங்கியது

கோவை, ஆக். 10– என கோவை – அபுதாபி இடையே இன் நேரடி விமான சேவை இன்று காலை (முத

தொடங்கியது. தொழில் பயணிகள் மற்றும் தொடர்ந்து அமைப்புகள் தரப்பில் கோரிக்கை ஆண்டுகளாக பல விடுக்கப்பட்டு வந்த நிலையில் கோவை – அபுதாபி இடையே நேரடி விமான சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இண்டிகோ நிறுவனம் சார்பில் இன்று முதல் கோவை – அபுதாபி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இன்ற காலை 6.40 மணிக்கு அபுதாபியில் இருந்து கோவை வந்த விமானத்தில் 163 பயணிகள் வந்தனர். மீண்டும் காலை 7.30 மணிக்கு கோவையில் இருந்து 168 பயணிகளுடன் விமானம் அபுதாபி

புறப்பட்டுச் சென்றது.

இதுகுறித்து கோவை தொழில்துறையினர் கூறும்போது, "கோவை –அபுதாபி இடையே விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

பல்வேறு உலக நாடுகளுக்கு கோவையிலிருந்து செல்ல இந்த விமான சேவை பெரிதும் உதவும்" என தெரிவித்தனர்.

INTEGRATED HITECH LTD

No.150/115-116, Cisons Complex, IIIrd Floor, Monteith Road, Egmore, Chennai - 600 008 Phone : 044-42145221, Email ID: easitax.ihl@gmail.com

Unaudited Standalone & Consolidated Financial Results for the Quarter Ended 30th June 2024 (Rs. in lakhs)

SI No.	Particulars	Current Quarter ending 30.06.2024	Year to date Figures for current period 30.06.2024	Corresponding 3 months ended in the previous year 30.06.2023	Previous Year ending 31.03.2024
		Unaudited	Unaudited	Unaudited	Audited
1.	Total Income from Operations	0.76	0.76	0.59	1.66
2.	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and / or Extraordinary items)	-5.81	-5.81	-1.06	-768.60
3.	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and / or Extraordinary items)	-5.81	-5.81	-1.06	-768.60
4.	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and / or Extraordinary items)	-5.81	-5.81	-1.06	-768.60
5.	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	-5.81	-5.81	-1.06	-768.60
6.	Equity Share Capital	1000.46	1000.46	1000.46	1000.46
7.	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year	-740.18	-740.18	27.26	-740.18
8.	Earnings Per Share (of Rs. 10/- each) (for continuing and discontinued operations) - 1. Basic 2. Diluted	-0.06 -0.06	-0.06 -0.06	-0.01 -0.01	-7.68 -7.68

Notes:

a) The above is an extract of the detailed format of Quarterly / Annual / Unaudited Standalone & Consolidated Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015.

b) The above Unaudited Standalone & Consolidated Financial results after a Limited review Report by the Statutory Auditors of the Company, were approved by the Board of Directors in the meeting held on 09/08/2024.

c) The Company derives income from a single segment Software Development and services.

By Order of the Board, For Integrated Hitech Ltd., A.Gerald Ebenezer Managing Director

Place : Chennai Date : 09.08.2024



Regd. Off. 171 Mettupalayam Road, Coimbatore – 641 043 Website: www.cgvak.com, e-mail:investorservices@cgvak.com CIN:L30009TZ1994PLC005568

Statement of Unaudited Standalone Financial Results for the Quarter ended 30.06.2024 Rs. In lakhs

Q	UARTER ENDE	D	YEAR ENDED
30.06.2024	31.03.2024	30.06.2023	31.03.2024
Unaudited	Audited	Unaudited	Audited
1,268.86	1,352.63	1,464.85	5,558.03
228.36	224.83	412.46	1,186.50
228.36	224.83	412.46	1,186.50
170.94	157.13	308.65	884.43
180.69	160.20	347.67	912.82
505.02	505.02	505.02	505.02
3.38 3.38	3.11 3.11	6.11 6.11	17.51 17.51
	30.06.2024 Unaudited 1,268.86 228.36 228.36 170.94 180.69 505.02 3.38	30.06.2024 31.03.2024 Unaudited Audited 1,268.86 1,352.63 228.36 224.83 228.36 224.83 170.94 157.13 180.69 160.20 505.02 505.02 3.38 3.11	Unaudited Audited Unaudited 1,268.86 1,352.63 1,464.85 228.36 224.83 412.46 228.36 224.83 412.46 170.94 157.13 308.65 180.69 160.20 347.67 505.02 505.02 505.02 3.38 3.11 6.11

Statement of Unaudited Consolidated Financial Results for the Quarter ended 30.06.2024 Rs. In lakhs

				Rs. In lakhs
	Q	YEAR ENDED		
Particulars	30.06.2024	31.03.2024	30.06.2023	31.03.2024
Particulars	Unaudited	Audited	Unaudited	Audited
Total income from operations	1,855.97	1,930.44	2,098.79	8,064.48
Net Profit / (Loss) for the period before tax	234.43	254.56	422.77	1,241.29

ரிசாவ்கள் (மறுமதிப்பீடு ரிசாவ்கள் நீங்கலாக)	(01	7.91)	(933.75)	(982.26)	உலக சாதனை படைத்து	(before Exceptional and Extraord	nary items)			234.		4.50	422.11	1,241.23
ரை பங்கு சம்பாத்தியம் (ஒன்று ரூ.10/—)	(31)		(000.10)	(502.20)	சரித்திரத்தில் இடம்பெற	Net Profit / (Loss) for the period b				234.	43 25	54.56	422.77	1,241.29
1. அடிப்படை		0.11	0.34	(0.01)	இருக்கிறார்கள். இந்த உலக	(After Exceptional and Extraordin				-04.				.,
2. டைலூட்டட்		0.11	0.34	(0.01)	சாதனை 'ஓல்டு ரெக்கார்ட்	Net Profit / (Loss) for the period a (after Exceptional and Extraordin				174.	71 17	78.92	315.77	922.93
குறிப்பு: SEBI (பட்டியலிடுதல் மற்றும் இதர வெளியீடு தே தாக்கல் செய்யப்பட்டுள்ள காலாண்டு/ஆண்டுக்கான நித					யூனியன்' புத்தகத்தில் பதிவு	Total Comprehensive Income for	the period				+			
மேற்கண்டவை உள்ளது. காலாண்டு/ஆண்டுக்கான முடிவுக	ளின் முழுமையா	ான வடிவம் எ	ஸ்டாக் எக்சேஞ்		செய்யப்பட்டுள்ளது.	(Comprising Profit/(Loss) for the	period (after	tax)		184.	46 18	31.99	354.79	951.32
(www.bseindia.com) மற்றும் கம்பெனியின் இணையதளம் (www மேற்கண்ட முடிவுகள் தணிக்கை குழுவினரால் பரிசீலனை ெ			-	படக்கார்கள் கும	ENROLMENT NOTICE	and Other Comprehensive Income	e (after tax)			EOE	00 EC	15.02	E0E 02	E0E 02
யற்கண்ட முடிவுகள் தணாககை குழுங்களால் பாசல்னை எ. கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.	ംപ്പറ്റെ ആം	8610 L 00, 202	ч—லநடந்த அ	யக்குதாகள் குழு	After ten days of the publication of	Equity Share Capital				505.	50	05.02	505.02	505.02
		- 4		ர்கள் குழு சார்பாக லிமிடெட்டிற்காக	this notice and within three months thereafter I, Linson C, S/o.Collins	Earnings Per Share (of 10/- each) Basic :				3.	46	3.54	6.25	18.28
		e 60		லமாலட்டடிறகாக ஒப்பம்/–	Paul Prem Prakash, aged 28 years, permanently residing at 38,	Diluted:						3.54	6.25	18.28
தேதி: ஆகஸ்ட் 09, 2024 டைப்படுகள்				பதம் ஜெ சல்லானி	VETERINARY HOSPITAL STREET,	1) The above is an extract of the								
இடம் : சென்னை				நிர்வாக இயக்குநர்	VALAVANUR VILLUPURAM TALUK ,VILLUPURAM DISTRICT,	33 of the SEBI (Listing Obligition Results are available on the we								
பேஸ் ஆட்டோபே		ດເລດເ	·		Tamil Nadu - 605 108. Intend having my enrollment as an	2) Figures for the previous year								
	-				Advocate moved before the	figures.						For	and on bob	alf of the Board
பதிவு அலுவலகம்: எண். 2, 3வது தெரு, பரமேஸ்வ CIN: L2914TN1989PLC018133 Email: srinivasan@pa					Bar Council of Tamilnadu and Puducherry, Bar Council buildings,						For CG-			cports Limited
30.06.2024– ல் முடிந்த காலாண்டுக்கான தணிக்கை ெ				I	High Court campus, Chennai-104.									-Sd
				(ரூ. லட்சத்தில்)	Those who have any valid objection may notify the same to the Bar	Place : Coimbatore						-		G Sures
	ው	டிந்த காலாண்(<u>6</u>	முடிந்த ஆண்டு	Council within 10 days. Linson C	Date : 09.08.2024						M		DIN 00600906
விவரங்கள்	30.06.2024	31.03.2024	30.06.2023	31.03.2024										211 00000000
4441 4451 () 123 (3) 911	தணிக்கை	தணிக்கை	தணிக்கை	தணிக்கை			•	-						-
	செய்யாதது	செய்யாதது	செய்யாதது	செய்தது	nipo	இந்தோ _{பல ல}	நேஷ	னல் (லிமிெ	ிடட்				DEADY FO
செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம் (நிகரம்)	111.15	131.95	108.93	463.06			O : L319091	N1972PL	C006196					STEADY
காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (வரி, விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அமிட்டங்கள் முன்)	16.70	40.92	20.47	114.91		பதிவு அலுவலகம்: லட்சு) 006.)
காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (வரிக்கு முன்,					30 ஜூன் 2024ல் மு	டிந்த காலாண்டுக்கான தனியால	ர∕ ஒருங்க்	ணைந்த	தணிக்கை	க செய்யப்	படாத நிதிர	நிலை மு	டிவுகள் சுட	ரக்கம்
விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அயிட்டங்கள் பின்)	16.70	40.92	20.47	114.91			•						(ரூ	லட்சத்தில்)
காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (வரிக்கு பின், விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அமிட்டங்கள் பின்)	13.20	26.13	16.21	83.89				தனிய	பானது		,	ஒருங்கின	ைந்தது	
காலத்திற்கான மொத்த பரிபூரண வருமானம் (காலத்திற்கான							(ψ	டிந்த 3 மாதங்ச	5 लीग	முடிந்த	(முடி	.ந்த 3 மாதங்கள்	औ	முடிந்த
லாபம்/(நஷ்டம்) (வரிக்கு பின்) மற்றும் இதர பரிபூரண						விவரங்கள்				ஆண்டு				ஆண்டு
	13.20	26.13	16.21	83.89			தனிக்கை	தனிக்கை	தனிக்கை	தனிக்கை	தனிக்கை	தனிக்கை	தனிக்கை	தனிக்கை
வருமானம் (வரிக்கு பின்) உள்ளடக்கியது)		302.34	944.80	302.34			செய்யாதது	யானது	செய்யாதது	யானது	செய்யாதது	யானது	செய்யாதது	யானது
வருமானம் (வாக்கு பன) உள்ளடக்கியது) சம் பங்கு மூலதனம்	302.34												1 /	31/03/2024
	302.34						30/06/2024	31/03/2024	30/06/2023	31/03/2024	30/06/2024	31/03/2024	30/06/2023	01/00/2024
சம பங்கு மூலதனம் ஒரு பங்கு சம்பாத்தியம் (அசாதாரண அமிட்டங்களுக்கு முன்) (ஒவ்வொன்றும் ரூ.10/–) (தொடரும் மற்றும் திறுத்தப்பட்ட	302.34				செயல்பாடுகள் மூலம் மொக்க வரும	ானம் (கிகாம்)		31/03/2024		31/03/2024 47188.57	30/06/2024 30279.89			
சம் பங்கு மூலதனம் ஒரு பங்கு சம்பாத்தியம் (அசாதாரண அயிட்டங்களுக்கு முன்) (ஒவ்வொன்றும் ரூ.10/–) (தொடரும் மற்றும் நிறுத்தப்பட்ட செயல்பாடுகள்)		0.00	0.47	0.77	செயல்பாடுகள் மூலம் மொத்த வருமா சாகாரண நடலமுக்கைகளிலிருந்து வ	•	11272.28	10487.71	10666.96	47188.57	30279.89	17153.45	13398.21	65070.84
சம் பங்கு மூலதனம் ஒரு பங்கு சம்பாத்தியம் (அசாதாரண அமிட்டங்களுக்கு முன்) (ஒவ்வொன்றும் ரூ. 10/–) (தொடரும் மற்றும் நிறுத்தப்பட்ட செயல்பாடுகள்) அடிப்படை மற்றும் பலமிழந்தது	0.44	0.86	0.17	2.77	சாதாரண நடவடிக்கைகளிலிருந்து வ	ாக்கு முன் நிகர லாபம்/(நஷ்டம்)	11272.28	10487.71 (127.11)	10666.96 108.54	47188.57 804.04	30279.89 16,444.37	17153.45 1,231.51	13398.21 (315.46)	65070.84 1,941.85
சம் பங்கு மூலதனம் ஒரு பங்கு சம்பாத்தியம் (அசாதாரண அமிட்டங்களுக்கு முன்) (ஒவ்வொன்றும் சூ.10/–) (தொடரும் மற்றும் திறுத்தப்பட்ட செயல்பாடுகள்) அடிப்படை மற்றும் பலமிழந்தது குறிப்பு:	0.44				சாதாரண நடவடிக்கைகளிலிருந்து வா வரிக்கு பின் காலத்திற்கான நிகர லாட	் ரிக்கு முன் நிகர லாபம்/(நஷ்டம்) பம்/(நஷ்டம்) (அசாதாரண அமிட்டங்களுக்கு பின்)	11272.28 109.25 101.25	10487.71 (127.11) (79.11)	10666.96 108.54 80.54	47188.57 804.04 670.04	30279.89 16,444.37 13,176.90	17153.45 1,231.51 908.60	13398.21 (315.46) (332.74)	65070.84 1,941.85 1,463.84
சம் பங்கு மூலதனம் ஒரு பங்கு சம்பாத்தியம் (அசாதாரண அயிட்டங்களுக்கு முன்) (ஒவ்வொன்றும் ரூ. 10/) (தொடரும் மற்றும் நிறுத்தப்பட்ட செயல்பாடுகள்) அடிப்படை மற்றும் பலமிழந்தது குறிப்பு: 1. SEBI (பட்டியல் மற்றும் இதா வெளியீடு தேவைகள்) விதிகள் 20 றிதிதிலை முடிவுகளின் விரிவான வடிவத்தின் கருக்கமாக மேற்கண் 2. மேற்கண்ட தணிக்கையாகாத தனியான காலாண்டு நிதிதிலை முடி	0.44 015. விதி 33ன் கீழ் ாடவை உள்ளது. .வுகளின் முழுமைய	ஸ்டாக் எக்சேஞ்	நசுகளில் தாக்கல்) செய்யப்பட்டுள்ள	சாதாரண நடவடிக்கைகளிலிருந்து வ	ரிக்கு முன் திகர லாபம்/(நஷ்டம்) .ம/(நஷ்டம்) (அசாதாரண அமிட்டங்களுக்கு பின்) மானம்	11272.28	10487.71 (127.11)	10666.96 108.54	47188.57 804.04	30279.89 16,444.37	17153.45 1,231.51	13398.21 (315.46)	65070.84 1,941.85
சம பங்கு மூலதனம் ஒரு பங்கு சம்பாத்தியம் (அசாதாரண அமிட்டங்களுக்கு முன்) (ஒவ்வொன்றும் ரூ.10/–) (தொடரும் மற்றும் நிறுத்தப்பட்ட செயல்பாடுகள்) அடிப்படை மற்றும் பலமிழந்தது குறிப்பு: 1. SEBI (பட்டியல் மற்றும் இதர வெளிமீடு தேவைகள்) விதிகள் 20 நிதிலை முடிவுகளின் விரிவான வடிவத்தின் கருக்கமாக மேற்கண் 2. மேற்கண்ட தணிக்கையாகாத தனியான காலாண்டு நிதிலை முடி mexicom) மற்றும் கம்பெனியின் இணையதனம் (www.paoseutomatio 3. திறுவனத்தின் மேற்கண்ட நிதி முடிவுகள் (தனியானது) தணிக்கை	0.44 015, விதி 33ன் கீழ் ாடவை உள்ளது. 	ஸ்டாக் எக்சேஞ் பான வடிவம் ஸ்ட	ந்சுகளில் தாக்கல் _ாக் எக்சேஞ்ச் இ) செய்யப்பட்டுள்ள)னையதளம் (www.	சாதாரண நடவடிக்கைகளிலிருந்து வ வரிக்கு பின் காலத்திற்கான நிகர லாட காலத்திற்கான மொத்த விரிவான வரு	ரிக்கு முன் திகர லாபம்/(நஷ்டம்) .ம/(நஷ்டம்) (அசாதாரண அமிட்டங்களுக்கு பின்) மானம்	11272.28 109.25 101.25	10487.71 (127.11) (79.11)	10666.96 108.54 80.54	47188.57 804.04 670.04	30279.89 16,444.37 13,176.90	17153.45 1,231.51 908.60	13398.21 (315.46) (332.74)	65070.84 1,941.85 1,463.84
சம பங்கு மூலதனம் ஒரு பங்கு சம்பாத்தியம் (அசாதாரண அயிட்டங்களுக்கு முன்) (ஒவ்வொன்றும் ரூ. 10/) (தொடரும் மற்றும் நிறுத்தப்பட்ட செயல்பாடுகள்) அடிப்படை மற்றும் பலமிழந்தது குறிப்பு: 1. SEBI (பட்டியல் மற்றும் இதா வெளியீடு தேவைகள்) விதிகள் 20 றிதிதிலை முடிவுகளின் விரிவான வடிவத்தின் கருக்கமாக மேற்கண் 2. மேற்கண்ட தணிக்கையாகாத தனியான காலாண்டு நிதிதிலை முடி ாலைப்பை) மற்றும் கம்பெளியின் இணையதனம் (www.paoseutomatio 3. திறுவனத்தின் மேற்கண்ட நிதி முடிவுகள் (தனியானது) தனிக்கை அன்று தடைபெற்ற இயக்குளாக்கு மூலின் கூட்டத்தில் அம்கீகிரி	0.44 015, விதி 33ன் கீழ் ாடவை உள்ளது. .வுகளின் முழுமைய ர	ஸ்டாக் எக்சேஞ் பான வடிவம் ஸ்ட ப்பாய்வு செய்யப்	ந்சுகளில் தாக்கல் டாக் எக்சேஞ்ச் இ ப்பட்டு, முறையே) செய்யப்பட்டுள்ள)ணையதளம் (www. ப ஆகஸ்ட் 09, 2024	சாதாரண நடவடிக்கைகளிலிருந்து வ வரிக்கு பின் காலத்திற்கான நிகர லாட காலத்திற்கான மொத்த விரிவான வரு மற்றும் இதர விரிவான வருமானம் (வ சமபங்கு மூலதனம்	ரிக்கு முன் திகர லாபம்/(நஷ்டம்) .ம/(நஷ்டம்) (அசாதாரண அமிட்டங்களுக்கு பின்) மானம்	11272.28 109.25 101.25 92.25	10487.71 (127.11) (79.11) (65.61)	10666.96 108.54 80.54 121.54	47188.57 804.04 670.04 563.54	30279.89 16,444.37 13,176.90 13,348.38	17153.45 1,231.51 908.60 277.21	13398.21 (315.46) (332.74) (11.26)	65070.84 1,941.85 1,463.84 845.36
சம பங்கு மூலதனம் ஒரு பங்கு சம்பாத்தியம் (அசாதாரண அமிட்டங்களுக்கு முன்) (ஒவ்வொன்றும் ரூ. 10/–) (தொடரும் மற்றும் திறுத்தப்பட்ட செயல்பாடுகள்) அடிப்படை மற்றும் பல மிழந்தது குறிப்பு: 1. SEBI (பட்டியல் மற்றும் இதர வெளியீடு தேவைகள்) விதிகள் 20 நிதிறிலை முடிவுகளின் விரிவான வடிவத்தின் கருக்கமாக மேற்கண் 2. மேற்கண்ட தணிக்கையாளத் தனியான காலாண்டு நிதிறிலை முடி ால்மாற மற்றும் கம்பெனியின் இணையதனம் (www paoseutomatio 3. திறு வனத்தின் மேற்கண்ட நிதி முடிவுகள் (தனியானது) தணிக்கை அன்று நடைபெற்ற இயக்குளாகள் குழுவின் கூட்டத்தில் அங்கீகளி 4. இந்த எனல் 108 'செயல்பாட்டு பகுதியின்' படி பிரிவு அறிக்கையிட செயல்படுகிறது.	0.44 015, விதி 33ன் கீழ் ாடவை உள்ளது. .வுகளின் முருமைய எ.க் குழுவால் மதிப் க்கப்பட்டது. _ல் பொருந்தாது. ஏ	ஸ்டாக் எக்சேஞ் பான வடிவம் ஸ்ட ப்பாய்வு செய்யப் னெனில் நிறுவல	ந்சுகளில் தாக்கல் _ாக் எக்சேஞ்ச் இ ப்பட்டு. முறையே னம் ஒரு வணிகப்	் செய்யப்பட்டுள்ள)ணையதளம் (www. ப ஆகஸ்ட் 09, 2024 ப் பிரிவில் மட்டுமே	சாதாரண நடவடிக்கைகளிலிருந்து வ வரிக்கு பின் காலத்திற்கான நிகர லாட காலத்திற்கான மொத்த விரிவான வரு மற்றும் இதர விரிவான வருமானம் (வ சமபங்கு மூலதனம் இதர ஈகவிடி	ரிக்கு முன் திகர லாபம்/(நஷ்டம்) பம்/(நஷ்டம்) (அசாதாரண அமிட்டங்களுக்கு பின்) நமானம் பிக்கு பின்)	11272.28 109.25 101.25 92.25	10487.71 (127.11) (79.11) (65.61)	10666.96 108.54 80.54 121.54	47188.57 804.04 670.04 563.54 375.00	30279.89 16,444.37 13,176.90 13,348.38	17153.45 1,231.51 908.60 277.21	13398.21 (315.46) (332.74) (11.26)	65070.84 1,941.85 1,463.84 845.36 375.00
சம பங்கு மூலதனம் ஒரு பங்கு சம்பாத்தியம் (அசாதாரண அமிட்டங்களுக்கு முன்) (ஒவ்வொன்றும் ரூ. 10/–) (தொடரும் மற்றும் நிறுத்தப்பட்ட செயல்பாடுகள்) அடிப்படை மற்றும் பலமிழந்தது குறிப்பு: 1. SEBI (பட்டியல் மற்றும் இதா வெளியீடு தேவைகள்) விதிகள் 20 றிதிதிலை முடிவுகளின் விளிவான வடிவத்தின் கருக்கமாக மேற்கண் 2. மேற்கண்ட தனிக்கையாகாத தனியான காலாண்டு நிதிநிலை முடி ால்ப்பைற் மற்று ம் கம்பெனி மின் இனையதாம் (www.poseutomatio 3. நிறுவனத்தின் மேற்கண்ட நிதி முடிவுகள் (தனியானது) தனிக்கை அன்று தடைபெற்ற இயக்குளாகள் குளுவின் கூட்டத்தில் அம்கீகி வி. இந்த சாஸ் 108 'செயல்பாட்டு பகுதியின் 'படி பிரிவு அறிக்கையிட செயல்படுகிறது. 5. நிறுவனத்தின் சட்டப்பூர்வ தணிக்கையாளர்கள் 30.6.2024இல் முடி4 6. நிறுவனங்கள் (இந்தியக் கணக்கியல் தாநிலைகள்) விதிகள், 201	0.44)15, விதி 33ன் கீழ் ாடவை உள்ளது. வுகளின் முழுமைய என்னது. வாரைந்தாது. ஏ வடைந்த காலாண்டு 15 (இந்த எஎஸ்) 11	ஸ்டாக் எக்சேஞ் பான வடிவம் ஸ்ட ப்பாய்வு செய்யப் னெனில் நிறுவல நக்கான நிதி முடி 18 பிப்ரவரி 201	ந்சுகளில் தாக்கல் டாக் எக்சேஞ்ச் இ ப்பட்டு. முறையே எம் ஒரு வணிகப் டிவுகளை மதிப்பா 18 தேதியிட்ட க	் செய்யப்பட்டுள்ள)னையதளம் (www. 9 ஆகஸ்ட் 09, 2024 ப் பிரிவில் மட்டுமே ரம்பு செய்துள்ளனர். எர்ப்பரேட் விவகார	சாதாரண நடவடிக்கைகளிலிருந்து வ வரிக்கு பின் காலத்திற்கான நிகர லாட காலத்திற்கான மொத்த விரிவான வரு மற்றும் இதர விரிவான வருமானம் (வ சமபங்கு மூலதனம் இதர ஈகவிடி	ரிக்கு முன் திகர லாபம்/(நஷ்டம்) .ம/(நஷ்டம்) (அசாதாரண அமிட்டங்களுக்கு பின்) மானம்	11272.28 109.25 101.25 92.25	10487.71 (127.11) (79.11) (65.61)	10666.96 108.54 80.54 121.54	47188.57 804.04 670.04 563.54 375.00	30279.89 16,444.37 13,176.90 13,348.38	17153.45 1,231.51 908.60 277.21	13398.21 (315.46) (332.74) (11.26)	65070.84 1,941.85 1,463.84 845.36 375.00
சம பங்கு மூலதனம் ஒரு பங்கு சம்பாத்தியம் (அசாதாரண அமிட்டங்களுக்கு முன்) (ஒவ்வொன்றும் ரூ.10/) (தொடரும் மற்றும் நிறுத்தப்பட்ட செயல்பாடுகள்) அடிப்படை மற்றும் பலமிழந்தது குறிப்பு: 1. SEBI (பட்டியல் மற்றும் இதர வெளிமீடு தேவைகள்) விதிகள் 20 நிதிலை முடிவுகளின் விரிவான வடிவத்தின் கருக்கமாக மேற்கன் 2. மேற்கண்ட தணிக்கையாகாத தனியான காலாண்டு நிதிலை முடி ாகைப்பை மற்றும் கம்பெனியின் இணையதனம் (www.paoseutomatio 3. திறுவனத்தின் மேற்கண்ட நிதி முடிவுகள் (தனியானது) தனிக்கை அன்று நடைபெற்ற இயக்குளாகள் குமுவின் கூட்டத்தில் அங்கீகளிசி 4. இந்த் எனல் 108 'செயல்பாட்டு பகுதியின் 'டி பிரிவு அறிக்கையிட செயல்படுகிறது. 5. திறுவனத்தின் டேற்கள் தனிக்கையாளாகள் 30.8.2024இல் முடி 6. திறுவனத்தின் சட்டப்பூர்வ தனிக்கையாளாகள் 30.8.2024இல் முடி 6. திறுவனத்தின் பேட்பூர்வ தனிக்கையாளாகள் 30.8.2024இல் முடி	0.44 015. விதி 33ன் கீழ் ாடவை உள்ளது. 	ஸ்டாக் எக்சேஞ் பான வடிவம் ஸ்ட பபாய்வு செய்யப் னெனில் திறுவ நக்கான நிதி முடி 10. பிப்ரவரி 201 புதன் தனியான நி	ந்சுகளில் தாக்கல் டாக் எக்சேஞ்ச் இ ப்பட்டு, முறையே எம் ஒரு வணிகப் டிவுகளை மதிப்பா டில் தேதியிட்ட க திதி அறிக்கைகளை) செய்யப்பட்டுள்ள)னையதளம் (www. 9 ஆகஸ்ட் 09, 2024 ப் பிரிவில் மட்டுமே ரம்வு செய்துள்ளனர். ரர்ப்பரேட் விவகார எத் தயாரித்துள்ளது.	சாதாரண நடவடிக்கைகளிலிருந்து வ வரிக்கு பின் காலத்திற்கான நிகர லாட காலத்திற்கான மொத்த விரிவான வரு மற்றும் இதர விரிவான வருமானம் (வ சம்பங்கு மூலதனம் இதர ஈக்விடி பங்கு ஒன்றுக்கான சம்பாத்தியம் (அச	ரிக்கு முன் திகர லாபம்/(நஷ்டம்) பம்/(நஷ்டம்) (அசாதாரண அமிட்டங்களுக்கு பின்) நமானம் பிக்கு பின்)	11272.28 109.25 101.25 92.25 375.00	10487.71 (127.11) (79.11) (65.61) 375.00 (1.05)	10666.96 108.54 80.54 121.54 375.00	47188.57 804.04 670.04 563.54 375.00 22461.31 8.93	30279.89 16,444.37 13,176.90 13,348.38	17153.45 1,231.51 908.60 277.21 375.00 3.20	13398.21 (315.46) (332.74) (11.26)	65070.84 1,941.85 1,463.84 845.36 375.00
 சம பங்கு மூலதனம் ஒரு பங்கு சம்பாத்தியம் (அசாதாரண அமிட்டங்களுக்கு முன்) (ஒவ்வொன்றும் ரூ.10/-) (தொடரும் மற்றும் நிறுத்தப்பட்ட செயல்பாடுகள்) அடிப்படை மற்றும் பல மிழந்தது கும்ப்படை மற்றும் பல மிழந்தது கும்ப்படை மற்றும் பல மிழந்தது கும்ப்படை மற்றும் பல மிழந்தது கை குக்கமாக மேற்கண் மற்றும் பல மற்றும் குதா வெளிமீடு தேவைகள்) விதிகள் 20 நிதிறிலை முடிவுகளின் விரிவான வடிவத்தின் கருக்கமாக மேற்கண் மற்றுக்காட தனிக்கையாகாத தனியான காலாண்டு நிதிறிலை முடி ாகைப்பால் மற்று மக்கிபனி வின் இனையதனம் (www.poseutomatio 3) திறு வனத்தின் மேற்கண்ட நிதி முடிவுகள் (தனியானது) தனிக்கை அன்று நடைபெற்ற இயக்குளாகள் குழுவின் கூட்டத்தில் அங்கீகிரி இந்த எனம் 108 "செயல்பாட்டு பகுதியின்" படி பிரிவு அறிக்கையிட செயல்படுகிறது. நிறு வனத்தின் "ட்டப்பூர்வ தனிக்கையாளர்கள் 30.8.2024இல் முடி திறு வனங்கள் (இந்தியக் கணக்கியல் தாதிலைகள்) விதிகள், 201 அமைச்சகத்தின் MCA) அறிவிப்புக்கு இனங்கை நிறு வனம் இந்த ஏன 7. ஜூன் 30, 2024-ல் முடிவடைந்த காலாண்டிற்கான தனியான நி தேவைகள்) 2015–ன் விதிமுறைகள் 33-ன் கீழ் பரிந்துனைக்பப்ட்ட 	0.44)15. விதி 33ன் கீழ் ாடவை உள்ளது. வுகளின் முருமைய எம்னது. கக் குழுவால் மதிப் க்கப்பட்டது. –ல் பொருந்தது. எ(வடைந்த காலான்டு 15 (இந்த் எஎஸ்) 1 ஸ்–ஐப் பின்பற்றி அ நிதி முடிவுகள், SEE வடிவமைப்பின் படி	ஸ்டாக் எக்சேஞ் பபாய்வு செய்யப் னெனில் திது வட நக்கான திதி முடி 18 பிப்ரூவரி 201 ஆண் தனியான தி பே ப்ட்டியல் க	ந்சுகளில் தாக்கல் _ாக் எக்சேஞ்ச் இ _பட்டு. முறையே) செய்யப்பட்டுள்ள)னையதளம் (www. ப ஆகஸ்ட் 09, 2024 ப் பிரிவில் மட்டுமே ாய்வு செய்துள்ளது. எர்ப்பேரட விவகார எத் தயாநித்துள்ளது. ம் வெளிப்படுத்தல் நின்றன. தனியான	சாதாரண நடவடிக்கைகளிலிருந்து வ வரிக்கு பின் காலத்திற்கான நிகர லாட காலத்திற்கான மொத்த விரிவான வரு மற்றும் இதர விரிவான வருமானம் (வ சமபங்கு மூலதனம் இதர ஈக்விடி பங்கு ஒன்றுக்கான சம்பாத்தியம் (அச (ஒன்று ரூ. 5/-)	ரிக்கு முன் திகர லாபம்/(நஷ்டம்) பம்/(நஷ்டம்) (அசாதாரண அமிட்டங்களுக்கு பின்) நமானம் பிக்கு பின்)	11272.28 109.25 101.25 92.25 375.00	10487.71 (127.11) (79.11) (65.61) 375.00	10666.96 108.54 80.54 121.54 375.00	47188.57 804.04 670.04 563.54 375.00 22461.31	30279.89 16,444.37 13,176.90 13,348.38 375.00	17153.45 1,231.51 908.60 277.21 375.00	13398.21 (315.46) (332.74) (11.26) 375.00	65070.84 1,941.85 1,463.84 845.36 375.00 23243.39
சம பங்கு மூலதனம் சம பங்கு மூலதனம் ஒரு பங்கு சம்பாத்தியம் (அசாதாரண அயிட்டங்களுக்கு முன்) (ஒவ்வொன்றும் ரூ. 10/) (தொடரும் மற்றும் நிறுத்தப்பட்ட செயல்பாடுகள்) அடிப்படை மற்றும் பலமிழந்தது குறிப்பு: 1. 3281 (பட்டியல் மற்றும் இதா வெளியீடு தேவைகள்) விதிகள் 20 நிதிறிலை முடிவுகளின் விரிவான வடிவத்தின் கருக்கமாக மேற்கன் 2. மேற்கண்ட தனிக்கையாகாத தளியான காலாண்டு நிதிநிலை முடி ாகைப்பை) மற்றும் கம்பெளியின் இணையதனம் (www.poseeutomatio 2. மேற்கண்ட தனிக்கையாகாத தளியான காலாண்டு நிதிநிலை முடி ாகைப்பை) மற்றும் கம்பெளியின் இணையதனம் (www.poseeutomatio 3. நிறுவனத்தின் மேற்கண்ட நிதி முடிவுகள் (தனியானது) தனிக்கை அன்று தடைபெற்ற இயக்குளாகள் குறுவின் 'படி பிரிவு அறிக்கையிட செயல்படுகிறது. 5. நிறுவனத்தின் (MCA) அறிவிப்புக்கு இணங்க, நிறுவனம் திந்த் ஏனை 7. ஜூன் 30, 2024-ல் முடிவடைந்த காலாண்டற்றிகன் தனியான நீ	0.44)15. விதி 33ன் கீழ் ாடவை உள்ளது. வுகளின் முருமைய எம்னது. கக் குழுவால் மதிப் க்கப்பட்டது. –ல் பொருந்தது. எ(வடைந்த காலான்டு 15 (இந்த் எஎஸ்) 1 ஸ்–ஐப் பின்பற்றி அ நிதி முடிவுகள், SEE வடிவமைப்பின் படி	ஸ்டாக் எக்சேஞ் பபாய்வு செய்யப் னெனில் திது வட நக்கான திதி முடி 18 பிப்ரூவரி 201 ஆண் தனியான தி பே ப்ட்டியல் க	ந்சுகளில் தாக்கல் _ாக் எக்சேஞ்ச் இ _பட்டு. முறையே) செய்யப்பட்டுள்ள)னையதளம் (www. ப ஆகஸ்ட் 09, 2024 ப் பிரிவில் மட்டுமே ாய்வு செய்துள்ளது. எர்ப்பேரட விவகார எத் தயாநித்துள்ளது. ம் வெளிப்படுத்தல் நின்றன. தனியான	சாதாரண நடவடிக்கைகளிலிருந்து வ வரிக்கு பின் காலத்திற்கான நிகர லாட காலத்திற்கான மொத்த விரிவான வரு மற்றும் இதர விரிவான வருமானம் (வ சமபங்கு மூலதனம் இதர ஈக்விடி பங்கு ஒன்றுக்கான சம்பாத்தியம் (அச (ஒன்று ரூ. 5/-) 1. அடிப்படை 2. டைலூட்டட் குறிப்பு: SEBI (பட் டியல் மற்றும் இத	ரிக்கு முன் திகர லாபம்/(நஷ்டம்) பம்/(நஷ்டம்) (அசாதாரண அமிட்டங்களுக்கு பின்) மானம் பரிக்கு பின்) சாதாரண அமிட்டங்களுக்கு முன்/பின்) தர வெளியீடு தேவைகள்) விதிகள் 2015, விதி	11272.28 109.25 101.25 92.25 375.00 1.35 1.35 33m #y mum	10487.71 (127.11) (79.11) (65.61) 375.00 (1.05) (1.05) & as&getigered	10666.96 108.54 80.54 121.54 375.00 1.07 1.07 всяйю длажаю	47188.57 804.04 670.04 563.54 375.00 22461.31 8.93 8.93 8.93	30279.89 16,444.37 13,176.90 13,348.38 375.00 178.11 178.11 178.11	17153.45 1,231.51 908.60 277.21 375.00 320 320 தக்கான நிதிற்	(315.46) (315.46) (332.74) (11.26) 375.00 (0.70) (0.70) Воок це ца на	65070.84 1,941.85 1,463.84 845.36 375.00 23243.39 12.83 12.83 12.83
சம பங்கு மூலதனம் ஒரு பங்கு சம்பாத்தியம் (அசாதாரண அமிட்டங்களுக்கு முன்) (ஒவ்வொன்றும் ரூ.10/) (தொடரும் மற்றும் நிறுத்தப்பட்ட செயல்பாடுகள்) அடிப்படை மற்றும் பலமிழந்தது குறிப்பு: 1. SEBI (பட்டியல் மற்றும் இதா வெளிமீடு தேவைகள்) விதிகள் 20 நிதிநிலை முடிவுகளின் விரிவான வடிவத்தின் கருக்கமாக மேற்கண் 2. மேற்கண்ட தணிக்கையாகாத தனியான காலாண்டு நிதிநிலை முடி ாணம்பை மற்றும் கம்பெனியின் இணையதனம் (www.paoseutomatio 3. நிறுவனத்தின் மேற்கண்ட நிதி முடிவுகள் (தனியானது) தனிக்கை அன்று நடைபெற்ற இயக்குளாகள் குழுவின் கூட்டத்தில் அங்கீகரின் 4. இந்த் ஏஸ் 108 "செயல்பாட்டு பகுதியின்" வடி அறிக்கையே செயல்படுகிறது: 5. நிறுவனத்தின் டேற்கள் அனிக்கையாளாகள் 30.8.2024இல் முடி 6. திறுவனத்தின் பேட்பபூர்வ தணிக்கையாளாகள் 30.8.2024இல் முடி 6. திறுவனத்தின் MCA) அறிவிப்புக்கு இனங்க, திறுவனம் இந்த் ஏன 7. ஜூன் 30. 2024-ல் முடிவடைந்த காலாண்டிற்கான தனியான நி தேவைகள்) 2015-ன் விதிமுறைகள் 33-ன் கீழ் பரித்துரைக்கப்பட்ட திதி முடிவுகள் பயருச் சந்தை இணையதனம் மெட்ரோபலிடன்	0.44)15. விதி 33ன் கீழ் ாடவை உள்ளது. வுகளின் முருமைய எம்னது. கக் குழுவால் மதிப் க்கப்பட்டது. –ல் பொருந்தது. எ(வடைந்த காலான்டு 15 (இந்த் எஎஸ்) 1 ஸ்–ஐப் பின்பற்றி அ நிதி முடிவுகள், SEE வடிவமைப்பின் படி	ஸ்டாக் எக்சேஞ் பாள வடிவம் ஸ்ட பாய்வு செய்யப் னெனில் திது வட நக்கான நிதி முட நக்கான நிதி முட நக்கான நிதி (மட்டியல் க பு பத்திரிக்கையி இணையதளம் 1	ந்சுகளில் தாக்கல் ாக் எக்சேஞ்ச் இ) செய்யப்பட்டுள்ள)னையதளம் (www. பி ஆகஸ்ட் 09, 2024 ப் பிரிவில் மட்டுமே ரம்புரேட் விவகார எத் தயாரித்துள்ளது. ம் வெளிப்படுத்தல் வெளிப்படுத்தல் வெளிப்படுத்தல் வெளிப்படுத்தல் வின் ஆணைப்படி.	சாதாரண நடவடிக்கைகளிலிருந்து வ வரிக்கு பின் காலத்திற்கான நிகர லாட காலத்திற்கான மொத்த விரிவான வரு மற்றும் இதர விரிவான வருமானம் (வ சமபங்கு மூலதனம் இதர ஈக்விடி பங்கு ஒன்றுக்கான சம்பாத்தியம் (அச (ஒன்று ரூ. 5/–) 1. அடிப்படை 2. டைலூட்டட் குறிப்பு: SEBI (பட் டியல் மற்றும் இத வடிவத்தின் சுருக்கமாக மேற்கண்	ரிக்கு முன் நிகர லாபம்/(நஷ்டம்) பம்/(நஷ்டம்) (அசாதாரண அமிட்டங்களுக்கு பின்) மானம் பரிக்கு பின்) சாதாரண அமிட்டங்களுக்கு முன்/பின்) தர வெளியீடு தேவைகள்) விதிகள் 2015, விதி படவை உள்ளது. காலாண்டுக்கான நிதிநிலை	11272.28 109.25 101.25 92.25 375.00 1.35 1.35 33ет #у ем_т	10487.71 (127.11) (79.11) (65.61) 375.00 (1.05) (1.05) & as&getigered	10666.96 108.54 80.54 121.54 375.00 1.07 1.07 всяйю длажаю	47188.57 804.04 670.04 563.54 375.00 22461.31 8.93 8.93 8.93	30279.89 16,444.37 13,176.90 13,348.38 375.00 178.11 178.11 178.11	17153.45 1,231.51 908.60 277.21 375.00 320 320 தக்கான நிதிற்	(315.46) (315.46) (332.74) (11.26) 375.00 (0.70) (0.70) Воок це ца на	65070.84 1,941.85 1,463.84 845.36 375.00 23243.39 12.83 12.83 12.83
சம பங்கு மூலதனம் ஒரு பங்கு சம்பாத்தியம் (அசாதாரண அமிட்டங்களுக்கு முன்) (ஒவ்வொன்றும் ரூ. 10/) (தொடரும் மற்றும் நிறுத்தப்பட்ட செயல்பாடுகள்) அடிப்படை மற்றும் பலமிழந்தது குறிப்பு: 1. SEBI (பட்டியல் மற்றும் இதா வெளிமீடு தேவைகள்) விதிகள் 20 நிதிநிலை முடிவுகளின் விரிவான வடிவத்தின் கருக்கமாக மேற்கண் 2. மேற்கண்ட தனிக்கையாகாத தனியான காலாண்டு நிதிநிலை முடி ாண்ட்ரை மற்றும் கம்பெனிமீன் இணையதனம் (www.paoseutomatio 3. றிறுவனத்தின் மேற்கண்ட நிதி முடிவுகள் (தனியானது) தனிக்கை அன்று தடைபெற்ற இயக்குளாகள் குழுவின் கூட்டத்தில் அங்கீகரில் 4. றிந்த் ஏனல் 108 "செயல்பாட்டு பகுதியின்" படி பிரிவு அறிக்கையே டையல்படுகிறது. 5. றிறுவனத்தின் சட்டப்பூர்வ தனிக்கையாளர்கள் 30.8.2024இல் முடி 6. றிறுவனத்தின் சட்டப்பூர்வ தனிக்கையாளர்கள் 30.8.2024இல் முடி 6. றிறுவனத்தின் ஸ்(CA) அறிவிப்புக்கு இனனங்க, திறுவனம் இந்தி என 7. ஜூன் 30. 2024–ல் முடிவடைந்த காலாண்டிற்கான தனியான நி தேவைகள்) 2015–ன் விதிமுறைகள் 33–ன் கீழ் பரித்தரைக்கப்பட்ட திறி முடிவுகள் பங்குச் சந்தை இணையதனம் மெட்ரோபல்டன்	0.44)15. விதி 33ன் கீழ் ாடவை உள்ளது. வுகளின் முருமைய எம்னது. கக் குழுவால் மதிப் க்கப்பட்டது. –ல் பொருந்தது. எ(வடைந்த காலான்டு 15 (இந்த் எஎஸ்) 1 ஸ்–ஐப் பின்பற்றி அ நிதி முடிவுகள், SEE வடிவமைப்பின் படி	ஸ்டாக் எக்சேஞ் பாள வடிவம் ஸ்ட பாய்வு செய்யப் னெனில் திது வட நக்கான நிதி முட நக்கான நிதி முட நக்கான நிதி (மட்டியல் க பு பத்திரிக்கையி இணையதளம் 1	ந்சுகளில் தாக்கல் ாக் எக்சேஞ்ச் இ) செய்யப்பட்டுள்ள)னையதளம் (www. ப ஆகஸ்ட் 09. 2024 ப் பிரிவில் மட்டுமே ரய்வு செய்துள்ளனர். ரார்ப்பரேட் விவகார எத் தயாரித்துள்ளது. ம் வெளிப்படுத்தல் றகின்றன. தனியான ரை) மற்றும் மற்றும் வின் ஆணைப்படி 1 லிமிடெட்டுக்காக ஒப்பம்/–	சாதாரண நடவடிக்கைகளிலிருந்து வ வரிக்கு பின் காலத்திற்கான நிகர லாட காலத்திற்கான மொத்த விரிவான வரு மற்றும் இதர விரிவான வருமானம் (வ சமபங்கு மூலதனம் இதர ஈக்விடி பங்கு ஒன்றுக்கான சம்பாத்தியம் (அச (ஒன்று ரூ. 5/–) 1. அடிப்படை 2. டைலூட்டட் குறிப்பு: SEBI (பட்டியல் மற்றும் இத வடிவத்தின் சுருக்கமாக மேற்கண் nseindia.com மற்றும் எங்கள் கம்பெ	ரிக்கு முன் திகர லாபம்/(நஷ்டம்) பம்/(நஷ்டம்) (அசாதாரண அமிட்டங்களுக்கு பின்) மானம் பரிக்கு பின்) சாதாரண அமிட்டங்களுக்கு முன்/பின்) தர வெளியீடு தேவைகள்) விதிகள் 2015, விதி	11272.28 109.25 101.25 92.25 375.00 1.35 1.35 33ет #у ем_т	10487.71 (127.11) (79.11) (65.61) 375.00 (1.05) (1.05) & as&getigered	10666.96 108.54 80.54 121.54 375.00 1.07 1.07 всяйю длажаю	47188.57 804.04 670.04 563.54 375.00 22461.31 8.93 8.93 8.93	30279.89 16,444.37 13,176.90 13,348.38 375.00 178.11 178.11 178.11	17153.45 1,231.51 908.60 277.21 375.00 320 3.20 3.20 நக்கான நிதிநீ	13398.21 (315.46) (332.74) (11.26) 375.00 (0.70) (0.70) (0.70) திலை முடிவுக	65070.84 1,941.85 1,463.84 845.36 375.00 23243.39 12.83 12.83 12.83 12.83
சம பங்கு மூலதனம் ஒரு பங்கு சம்பாத்தியம் (அசாதாரண அமிட்டங்களுக்கு முன்) (ஒவ்வொன்றும் ரூ. 10/) (தொடரும் மற்றும் நிறுத்தப்பட்ட செயல்பாடுகள்) அடிப்படை மற்றும் பலமிழந்தது குறிப்பு: 1. SEBI (பட்டியல் மற்றும் இதா வெளிமீடு தேவைகள்) விதிகள் 20 நிதிதிலை முடிவுகளின் விரிவான வடிவத்தின் கருக்கமாக மேற்கண் 2. மேற்கண்ட தனிக்கையாகாத தனியான காலாண்டு நிதிதிலை முடி ாண்ட்ரை மற்றும் கம்பெனியின் இணையதனம் (www.paoseutomatio 3. நிறுவனத்தின் மேற்கண்ட நிதி முடிவுகள் (தனியானது) தனிக்கை அன்று தடைபெற்ற இயக்குளாகள் குழுவின் கூட்டத்தில் அங்கீகரின் 4. இந்த் ஏஎஸ் 108 'செயல்பாட்டு பகுதியின் 'படி பிரிவு அறிக்கையே பென்பல்படுகிறது. 5. நிறுவனத்தின் சட்டப்பூர்வ தனிக்கையாளர்கள் 30.8.2024இல் முடி 6. நிறுவனத்தின் சட்டப்பூர்வ தனிக்கையாளர்கள் 30.8.2024இல் முடி 7. ஜூன் 30. 2024–ல் முடிவடைந்த காலாண்டிற்கான தனியான நி தேவைகள்) 2015–ன் விதிமுறைகள் 33–ன் கீழ் பரித்துரைக்கப்பட்ட திதி முடிவுகள் பங்குச் சந்தை இணையதனம் மெட்ரோபலிடன்	0.44)15. விதி 33ன் கீழ் ாடவை உள்ளது. வுகளின் முருமைய எம்னது. கக் குழுவால் மதிப் க்கப்பட்டது. –ல் பொருந்தது. எ(வடைந்த காலான்டு 15 (இந்த் எஎஸ்) 1 ஸ்–ஐப் பின்பற்றி அ நிதி முடிவுகள், SEE வடிவமைப்பின் படி	ஸ்டாக் எக்சேஞ் பாள வடிவம் ஸ்ட பாய்வு செய்யப் னெனில் திது வட நக்கான நிதி முட நக்கான நிதி முட நக்கான நிதி (மட்டியல் க பு பத்திரிக்கையி இணையதளம் 1	ந்சுகளில் தாக்கல் _ாக் எக்சேஞ்ச் இ ப்பட்டு. முறையே எம் ஒரு வணிகட் டிவுகளை மதிப்பா 16 தேதியிட்ட க திதி அறிக்கைகளை தி அறிக்கைகள் ல வெளியிடப்படு (www.mseindla.cou குழுட் டோமேஷன்) செய்யப்பட்டுள்ள)னையதளம் (www. ப ஆகஸ்ட் 09, 2024 ப் பிரிவில் மட்டுமே ரம்பரேட் விவகார எத் தயாரித்துள்ளது. ம் வெளிப்படுத்தல் அக்னறன. தனியான ல் மற்றும் மற்றும் வின் ஆணைப்படி லிம்டெட்டுக்காக	சாதாரண நடவடிக்கைகளிலிருந்து வ வரிக்கு பின் காலத்திற்கான நிகர லாட காலத்திற்கான மொத்த விரிவான வரு மற்றும் இதர விரிவான வருமானம் (வ சமபங்கு மூலதனம் இதர ஈக்விடி பங்கு ஒன்றுக்கான சம்பாத்தியம் (அச (ஒன்று ரூ. 5/–) 1. அடிப்படை 2. டைலூட்டட் குறிப்பு: SEBI (பட் டியல் மற்றும் இத வடிவத்தின் சுருக்கமாக மேற்கண்	ரிக்கு முன் நிகர லாபம்/(நஷ்டம்) பம்/(நஷ்டம்) (அசாதாரண அமிட்டங்களுக்கு பின்) மானம் பரிக்கு பின்) சாதாரண அமிட்டங்களுக்கு முன்/பின்) தர வெளியீடு தேவைகள்) விதிகள் 2015, விதி டைவை உள்ளது. காலாண்டுக்கான நிதிநிவை பனியின் இணையதளம் www.nippoin)ல் கிடை	11272.28 109.25 101.25 92.25 375.00 1.35 1.35 33ет #у ем_т	10487.71 (127.11) (79.11) (65.61) 375.00 (1.05) (1.05) க் எக்சேஞ்சுசு முழுமையால	10666.96 108.54 80.54 121.54 375.00 1.07 1.07 களில் தாக்கல் எ வடிவம் ஸ்	47188.57 804.04 670.04 563.54 375.00 22461.31 8.93 8.93 8.93 9_ாக் எக்சேஞ	30279.89 16,444.37 13,176.90 13,348.38 375.00 178.11 178.11 178.11	17153.45 1,231.51 908.60 277.21 375.00 320 3.20 3.20 நக்கான நிதிநீ	13398.21 (315.46) (332.74) (11.26) 375.00 (0.70) (0.70) (0.70) திலை முடிவுக ல் (www.bseir	65070.84 1,941.85 1,463.84 845.36 375.00 23243.39 12.83 12.83 12.83